1968 ஆகஸ்ட் 20]

திரு. மா. பா. சாரதி : தலைவர் அவர்களே, இப்பொழுது வெளியிட்ட நூல்கள் என்ன என்ன என்று சொல்லமுடியுமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: 150 நூல்கள், கிட்டத்தட்ட பதினெட்டுக்கு மேற்பட்ட வகைகளில் வெளியிடப் பட்டிருக்கின்றன. பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல், உளவியல், தத்துவம், வணிக இயல், சமூக இயல், புள்ளி இயல், கல்வி, அறிவியல், கணிதம், பௌதிகம், விலங்கியல்; தாவர இயல்; மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகள் பற்றிய நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

திரு. எஸ். இராமச்சந்திரன்: தலைவர் அவர்களே, ரூ. 11 இலட்சத்திற்கு மேற்பட்ட அளவுக்கு நூல்கள் தேங்கிக் கிடப்பதன் காரணம் என்ன? அந்த நூல்கள் தேங்காமல் இருப்பதற்கு அரசினர் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்ன?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, புகுமுக வகுப்பு, கடைநிலை வகுப்பு ஆகியவைகளுக்குப் பயன்படும் வகையில் இந்த நூல்கள் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டன. இப்பொழுதுதான் தமிழைப் பாட மொழியாகப் புகுத்துகின்ற நிலைமையும், தீவிரப்படுத்துகின்ற நிலைமையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிற காரணத்தால், இந்த நூல்களெல்லாம் நாளடைவில் விலை போகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திரு. டி. மார்டின் : மிஸ்டர் டெபுடி ஸ்பீக்கர் சார், இன்றைய முதலமைச்சர் அவர்கள் முன்பு எழுதிய புத்தகங்களாவன, 'கம்பரசம்', 'குமரிக்கோட்டம்', 'ஆரிய மாயை' போன்ற புத்தகங்களை இந்தத் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் மூலம் வெளியிடப் போவதாகப் பரவலாகப் பேசப்படுகிறதே, அது உண்மையா?

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : இனி நடைபெறப் போவதைப்பற்றி கேள்வி கேட்கக்கூடாது. எனவே, இந்தக் கேள்வியை நான் அனுமதிக்கவில்லை.

THIRU K. VINAYAKAM : Are these books published by this Bureau of Tamil Publications just translations from the original books or compilation of the subject by the authors?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, சில புத்தகங்கள் மொழி பெயர்ப்புகளாக இருக்கின்றன. பெரும்பாலான புத்தகங்கள், அந்தந்தத் துறைக்குரிய ஆசிரியர்களாலேயே எழுதப்பட்ட புத்தகங்களாகத்தான் இருக்கின்றன.

விருதுநகர் செந்திக்குமார் நாடார் ஆண்கள் கல்லூரி.

* 46 வினா.—திரு. என். எஸ். வி. சித்தன் : மாண்புமிகு கல்வி தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) விருதுநகர் செந்திக்குமார் நாடார் ஆண்கள் கல்லூரி அதன் நிர்வாகத்தினரால் அக்டோபர் மாதம் மூடப்பட்டதா?

(இ) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: (அ) ஆம்.

(இ) மாணவர் விடுதியின் விதிகளைத் தளர்த்தவேண்டுமென்று மாணவர் விடுத்த கோரிக்கையை ஏற்க முடியவில்லை. விடுதித் துணைப் பொறுப்பாளரிடம் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்கள். நிலைமை கடுமையானதால், கல்லூரி அதிகாரிகள், கல்லூரியையும், மாணவர் விடுதியையும் தற்காலிக மாக மூடிவிட்டனர்.

திரு. என். எஸ். வி. சித்தன்: தலைவர் அவர்களே, இதன் காரணமாக மாணவர்கள்மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, அந்தக் கல்லூரி விடுதியிலிருந்து இரவு 8½ மணியிலிருந்து காலை 5 மணி வரையில் விடுதித் துணைக் காப்பாளருடைய அனுமதியின்றி எந்த மாணவரும் வெளியே போகக்கூடாது என்று விதி இருக்கிறது. அந்த விதியைத்தான் தளர்த்த வேண்டும் என்று விடுதி மாணவர்கள் கேட்டுக்கொண்டு வந்தார்கள். அந்த விதியைத் தளர்த்துவதற்குக் கல்லூரி முதல்வரும், விடுதி துணைக் காப்பாளரும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்குப் பிறகு, 8-10-1967-ல் அதுபற்றி ஒரு கிளர்ச்சியை அந்த விடுதி மாணவர்கள் தொடங்கி, விடுதித் துணைக் காப்பாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்கள். நிலைமை கட்டுக்கு அடங்காத காரணத்தால், 11-10-1967 அன்று கல்லூரியையும் விடுதியையும் மூடி விட்டார்கள். அதற்குப் பிறகு, ஒவ்வொரு மாணவரும் நன்னடத்தை பற்றி அவரவருடைய பெற்றோருடைய கையெழுத்தோடு எழுதித் தரவேண்டும் என்றதன் பேரில், எல்லோரும் எழுதிக் கொடுத்த பிறகு, 17-10-1967-லிருந்து கல்லூரியும் விடுதியும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இப்பொழுதும் அமைதியாக அதே விதியின் அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.

திரு. எஸ். ஜே. ராமசாமி: தலைவர் அவர்களே, இந்தக் கல்லூரியின் விடுதியிலுள்ள மாணவர்கள் இரவு 8½ மணிக்கு மேல் வெளியே போகக்கூடாது என்று நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டார்கள். அதைக் கடைப்பிடிக்க மாணவர்கள் மறுத்ததால் விடுதி மூடப்பட்டு, மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று அமைச்சர் அவர்கள் கூறினார்கள். அதே போல சர்க்கார் கல்லூரிகளிலும், ஆர்ட்ஸ் காலேஜ், மாநிலக் கல்லூரி போன்ற கல்லூரிகளிலும் உள்ள விடுதி மாணவர்கள் அந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிடுமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: இந்த முறை நல்ல முறை. கடைப்பிடிக்க வேண்டிய முறை. எந்தக் கல்லூரி விடுதிகளில் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை. அப்படி இல்லாத கல்லூரி விடுதிகளிலும் இந்த முறை கடைப்பிடிக்கப்படும் என்று கருதுகிறேன்.

1968 ஆகட்ஸ் 20]

திரு. கே. சகாதேவக் கண்டர்: தமிழ் வெளியீட்டுக் கழகம் வெளியிட்டுள்ள புத்தகங்களில் கம்பரசம், ஆரியமாயை . . . .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: அடுத்த கேள்வி.

அரசினர் தொழிற் பயிற்சிப் பள்ளி, தேனி.

* 47 வினா.—திரு. என். எஸ். வி. சித்தன்: மாண்புமிகு கல்வி—தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிப்பாரா—

மதுரை மாவட்டம், தேனி அரசினர் தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவர்கள் கடந்த ஒரு வருட காலமாக ஆசிரியர் இல்லை என்பதற்காக 13–11–1967 முதல் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது உண்மையா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: தேனி தொழிற் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறுபவர் எழுவர். 14-11-1967 ஒரு நாள் மட்டும் உண்ணா நோன்பு இருந்தனர். 15–11–1967 அன்று உண்ணா நோன்பு நின்றது. பயிற்சி பெறுபவர்கள் அன்று முதல் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வருகின்றனர்.

திரு. என். எஸ். வி. சித்தன்: பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்தத் தொழிற் பயிற்சிப் பள்ளியில் ஒரு வருட காலத்திற்கு ஆசிரியர் இல்லை என்ற காரணத்தினால் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் என்பது உண்மையா? அப்படியானால், திரும்பவும் எப்பொழுது ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இப்பொழுது ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து நிறைய விண்ணப்பங்கள் வந்துள்ளனவே? ஏன் இந்த ஆசிரியர் இடம் காலியாக இருந்தது, பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, தேனி அரசினர் தொழிற் பயிற்சிப்பள்ளியில் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன. ரேடியோ அண்டு டெலிவிஷன் மெகானிகல் டிரேடில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. அதாவது வானொலி அண்டு தொலை காட்சி தொழில் நுட்பம். இந்தப் பிரிவுகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் உண்டு. ஒரு ஆசிரியர் 24-3-1966-லிருந்தும் மற்றொரு ஆசிரியர் 5-1-1967 லிருந்தும் மேற்கண்ட இரண்டு பிரிவுகளிலும் வேலை பார்த்தார்கள். 1-8-1966-க்கு முன்பு ஒரே பிரிவுதான் இருந்தது. அதற்குப் பிறகுதான் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. 1-8-1966-லிருந்து 1967 ஜனவரி வரையில் ஒரு ஆசிரியரே இரண்டு பிரிவுகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். புதியதாக நியமிக்கப்பட்டவர் 3-7-1967-ல் ராஜிநாமா செய்து விட்டார். இந்த இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். அதாவது அம்பத்தூரிலிருந்து ஒருவர் அந்த இடத்திற்கு மாற்றப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு அங்கே போய்